

மதுரை மாவட்டம்

18/11/22

2MD

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2022

11 - ஆம் வகுப்பு

கணக்குப்பதிவியல்

--	--	--	--	--

நேரம் : 1.30 மணி

மதிப்பெண்கள் : 50

I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

15 X 1 = 15

1. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

அ) விதிப்பிழைகள்

ஆ) அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்

இ) பகுதி விடு பிழைகள்

ஈ) குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

2. இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது

அ) முதல் கணக்கிற்கு

ஆ) வியாபாரக் கணக்கிற்கு

இ) அனாமத்துக் கணக்கிற்கு

ஈ) இலாப நடடக் கணக்கிற்கு

3. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும் போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்கவேண்டும்?

அ) கொள்முதல் கணக்கு

ஆ) அதியமான் கணக்கு

இ) அறைகலன் கணக்கு

ஈ) இவை ஏதுமில்லை

4. பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது

அ) பொறி மற்றும் பொறி இயந்திரம்

ஆ) கட்டடங்கள்

இ) சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்

ஈ) வணிகக்குறி

5. தேய்மானம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது கீழ்க்கண்ட முறைகளில் எது சீரான தாக்கத்தை ஏற்படுத்தும்?

அ) நேர்கோட்டு முறை

ஆ) குறைந்து செல் இருப்பு முறை

இ) ஆண்டுத் தொகை முறை

ஈ) காப்பீட்டு முனைம முறை

6. குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது

அ) அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்

ஆ) ஆண்டு தோறும் குறையும்

இ) ஆண்டு தோறும் அதிகரிக்கும்

ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

7. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்?

அ) சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள் முதல்

ஆ) சொத்தினை வாங்குவதற்கான ஆணை பிறப்பித்த நாள் முதல்

இ) சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாள் முதல்

ஈ) சொத்தின் இடாப்பு பெற்ற நாள் முதல்

8. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

அ) முதலின்ச் செலவு

ஆ) நீள்பயன் வருவாயின்ச் செலவு

இ) வருவாயின்ச் செலவு

ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

2MD II - கணக்குப்பதிவியல் பக்கம் - I

9. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
 அ) வருவாயினச் செலவுகள் ஆ) முன்கூட்டி செலுத்திய வருவாயினச் செலவுகள்
 இ) நீள்பயன் வருவாயினச் செலவுகள் ஈ) முதலினச் செலவுகள்
10. வங்கி வைப்புகள் மீதான வட்டி
 அ) முதலின வரவு ஆ) வருவாயின வரவு
 இ) முதலினச் செலவு ஈ) வருவாயினச் செலவு
11. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது
 அ) கடந்தகாலத்திற்கு ஆ) எதிர்காலத்திற்கு
 இ) நடப்பு காலத்திற்கு ஈ) எந்த காலத்திற்கும்
12. இருப்புநிலைக் குறிப்பு என்பது
 அ) ஓர் கணக்கு ஆ) ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை
 இ) ஓர் அறிக்கை ஈ) மேல் கூறியவற்றில் எதுவுமில்லை
13. வணிகத்தின் நிகர இலாபம் அதிகரிக்கும்.
 அ) எடுப்புகளை ஆ) பெறுதல்களை இ) பொறுப்புகளை ஈ) முதலினை
14. வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?
 அ) வியாபாரக் கணக்கில் ஆ) இலாபநட்டக்கணக்கில்
 இ) கடன் பக்கத்தில் ஈ) சொத்து பக்கத்தில்
15. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
 அ) ரொக்கம் ஆ) சரக்கிருப்பு
 இ) அறைகலன் ஈ) முன்கூட்டிச் செலுத்திய செலவு

II எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(வினா எண். 22க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.)

5 X 2 = 10

16. ஈடு செய் பிழைகள் என்றால் என்ன?
17. தேய்மானம் என்றால் என்ன?
18. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
 அ) விற்பனை ஏட்டின் மொத்தத் தொகையில் ரூ. 100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
 ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ. 200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
19. ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள கட்டடம் ஒன்றை வாங்கியது. கட்டடத்தின் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள். மேலும் அதன் இறுதி மதிப்பு ரூ. 5,000 நேர்கோட்டு முறையில் தேய்மானத் தொகை, மற்றும் தேய்மான விகிதம் கணக்கிடுக.
20. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து சரக்கு விற்பனைக்கான அடக்கத்தினை கணக்கிடவும்.

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	10,000	மறைமுகச் செலவுகள்	5,000
கொள்முதல்	80,000	இறுதிச் சரக்கிருப்பு	15,000
நேரடிச் செலவுகள்	7,000		

21. நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?
22. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2016, டிசம்பர் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

விவரம்	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு (1.1.2016)	10,000
கொள்முதல்	26,100
விற்பனை	40,600
இறுதிச் சரக்கிருப்பு (31.12.2016)	13,500

II எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(வினா எண். 29க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.)

5 X 3 = 15

23. ஒரு கணக்காளர் கீழ்க்காணும் பிழைகளை இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறிந்தார். அனாமத்துக் கணக்கு உள்ளது எனக் கருதி அப்பிழைகளைத் திருத்தம் செய்யவும்.

அ) இயந்திரம் ரூ. 3,500க்கு வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

ஆ) ரெய்னாவுக்கு ரூ. 1,800 சம்பளம் செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

இ) வட்டி பெற்றது ரூ. 200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

24. ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1,2010 அன்று பொறிவகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவதல் செலவாக ரூ. 50,000 செலவழித்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டு தோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்பனை இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.

25. பின்வரும் செலவினங்கள் முதலினம், வருவாயினம் மற்றும் நீள்பயன் வருவாயின செலவுகளாக எனக் கூறுக.

1) அலுவலக வாடகைச் செலுத்தியது ரூ. 2,000.

2) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி செலுத்தியது ரூ. 5,000

3) ஐந்து வருடங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மோட்டார் வாகனம் மீதான வாடகை, ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படுகிறது.

26. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்.

விவரம்	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	20,000
நிகர கொள்முதல்	70,000
நேரடிச் செலவுகள்	10,000
இறுதிச் சரக்கிருப்பு	30,000
மொத்த இலாப விகிதம் (விற்பனையில்)	20%

27. விதிப்பிழையைப் பற்றிய குறிப்பை எடுத்துக்காட்டுடன் எழுதவும்.
28. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும். (ஏதேனும் 3)
29. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? ஏதேனும் 3 விவரி.

IV அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

2 X 5 = 10

30. அ) கீழ்க்கண்டபிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.

அ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ. 200 பயணச் செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

ஆ) கடனுக்கு ரூ. 400க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்கியது தவறாக கணெஷ் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இ) மதிக்கு ரூ. 500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ரூ. 2,700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

உ) மேகலாவுக்கு ரூ. 700 கடனுக்கு சரக்கு விற்பது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது. (அல்லது)

ஆ) கீழ்க்காணும் தகவல்களிலிருந்து ராமசுந்தரி என்பவரின் ஏடுகளில் 2017, டிசம்பர் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	2,500	விற்பனை	7,000
கூலி	2,700	கொள்முதல்	3,300
இறுதிச் சரக்கிருப்பு	4,000	சம்பளம்	2,600
பெற்ற தள்ளுபடி	2,500	முதல்	52,000
இயந்திரம்	52,000	வங்கி ரொக்கம்	6,400
கடன்நீத்தோர்	8,000		

31. அ) குமார் என்பவர் ஏப்ரல் 1, 2015 அன்று ரூ. 80,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை வாங்கி அதை நிறுவுவதற்கு ரூ. 20,000 செலவிட்டார். பயனளிப்பு காலம் 8 ஆண்டுகள் முடிந்த பின், இறுதி மதிப்பு ரூ. 4,000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 செப்டம்பர் 2017 அன்று அவ்வியந்திரம் ரூ. 50,000க்கு விற்கப்பட்டது. நேர்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ல் கணக்குகள் முடிக்கப்படுகிறது எனக் கொண்டு இயந்திர கணக்கு தயாரிக்கவும்.

(அல்லது) ஆ) பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.

- 1) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ. 20,000.
- 2) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ. 12,00,000.
- 3) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ. 12,000.
- 4) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ. 4,000.
- 5) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல் மாற்றியதற்கானச் செலவு.

+1 கணக்குப்பதிவியல் 2ஆம் இடைப்பருவத்தேர்வு நவ -22
சரியான விடை 15X1=15

1. (அ) விதிப்பிழைகள்
2. (இ) அனாமத்துக் கணக்கிற்கு
3. (இ) அறைகலன் கணக்கு
4. (இ) சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
5. (ஆ) குறைந்த செல் இருப்பு முறை
6. (ஆ) ஆண்டுதோறும் குறையும்
- 7.(அ) சொத்தின் பயன்பாட்டிற்குஇட்ட நாள் முதல்
8. (அ) முதலின்ச் செலவு
9. (ஈ) முதலின்ச் செலவுகள்
10. (ஆ) வருவாயின் வரவு
11. (இ) நடப்பு காலத்திற்கு
12. (இ) ஓர் அறிக்கை
13. (ஈ) முதலினை
14. (இ) கடன் பக்கத்தில்
15. (இ) அறைகலன்

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி 5X2=10

16. ஈடு செய் பிழைகள்: வெவ்வேறு பிழைகள் ஒன்றுக் கொன்று ஈடுசெய்வவையாக அமைந்தால், அவை ஈடுசெய் பிழைகள் எனப்படும். இப் பிழைகள் தொடர்புடைய கணக்கிலோ அல்லது தொடர்பு இல்லாத கணக்கிலோ நிகழலாம்.

17. தேய்மானம் என்றால்: நிலைச் சொத்தின் அடக்க விலையை அதனுடைய பயனளிப்புக் காலத்திற்கு ஒதுக்கீடு செய்யும் செயல் முறை தேய்மானம் ஆகும்.

18.அ) விற்பனை ஏட்டில் ரூ100 வரவு வைக்க வேண்டும்

ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ200 பற்று வைக்க வேண்டும்

19. தேய்மானத்தொகை

= சொத்தின் ஆரம்ப அடக்கவிலை - இறுதிமதிப்பு
எதிர் நோக்கும் பயனளிப்புகாலம்

தேய்மானத் தொகை = $\frac{(50000 - 5000)}{10}$

தேய்மானத் தொகை = ரூ 4500

தேய்மானவிகிதம்

= $\frac{\text{தேய்மானம்}}{\text{சொத்தின் அடக்க விலை}} \times 100$

= $\frac{4500}{50000} \times 100 = 9\%$

20. விற்பனை அடக்கவிலை

= தொசரக் + கொள் + நேரடிசெ - இறுதிசரக்கிருப்பு

= 10000 + 80000 + 7000 - 15000 = ரூ 82000

21. நீள்பயன் வருவாயின்ச் செலவு: நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட வருவாயினத் தன்மையுள்ள ஒரு செலவின் பயன், எதிர்வரும் ஆண்டு அல்லது

ஆண்டுகளுக்கும் கிடைக்குமானால் அச்செலவு நீள்பயன் வருவாயின்ச் செலவுஆகும்

22. 31.12.16க்கான வியாபர க/கு

தொ.சர		10000	விற்பனை	40600
கொள்முதல்		26100	இறுதிசரக்	13500
மொ.இலாபம்		18000		
		54100		54100

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி : 5X3=15

23. திருத்தப் பதிவுகள்

விவரம்	பற்று ரூ	வரவு ரூ
இயந்திர க/கு ப. கொள்முதல் க/கு	3500	3500
சம்பள க/கு ப. ரெய்னா க/கு	1800	1800
தரகு க/கு ப. பெற்ற வட்டி க/கு	200	200

24. தேய்மானத்தொகை

= தேய்மான விகிதம் X சொத்தின் அடக்கவிலை
100

$\frac{15}{100} \times 500000 = \text{ரூ } 75000$

முதலாமாண்டு இயந்திர மதிப்பு	500000
1 ஆம் ஆண்டு தேய்மானம்	75000
	425000
இரண்டாமாண்டு தேய்மானம்	75000
	350000
3 ஆம் ஆண்டு தேய்மானம்	75000
	275000
விற்பனை விலை	385000
இலாபம்	110000

25. அ) அலுவலக வாடகை ரூ2000 செலுத்தியது

- வருவாயின்ச் செலவு

ஆ) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி ரூ5000 செலுத்தியது

- வருவாயின்ச் செலவு

இ) ஜந்து வருடங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மோட்டார் வாகனம் வாடகை செலுத்தியது

- வருவாயின்ச் செலவு

26. விற்பனை சரக்கின் அடக்க விலை

= தொடக்க சரக்கிருப்பு + நிகர கொள்முதல் +

நேரடிச் செலவுகள் - இறுதி சரக்கிருப்பு

= 20000 + 70000 + 10000 - 30000

= ரூ 70000

விற்பனை = 100

(-) மொத்த இலாபம் = 20

விற்பனைசரக்கின் அடக்க விலை = 80

ரூ 80விற்பனைசரக்கின் அடக்கவிலை எனில் விற்பனை = ரூ100

ரூ 70000 விற்பனை சரக்கின் அடக்க விலை எனில்

விற்பனை = $\frac{100}{80} \times 70000 = \text{ரூ } 87500$

27. விதிப் பிழையைப் பற்றிய குறிப்பு நடவடிக்கைகளை கணக்கு ஏடுகளில் பதிவுசெய்யும் போது, அடிப்படைக் கணக்கியல் விதிகளை தவறாக பின்பற்றுவதால் ஏற்படும் பிழையே விதிப்பிழை எனப்படும்.

விதிப்பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்:-

சொத்து வாங்கியதை கொள்முதல் ஏட்டில் பதிவுசெய்தல்

உதாரணம் :- அன்பரசி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுமம் ரூ.10,000 மதிப்புள்ள இயந்திரத்தை கடனுக்கு வாங்கியது. கொள்முதல் ஏட்டில் பதிவுசெய்யப்பட்டது.

சொத்து விற்பனை விற்பனைஏட்டில் பதிவு செய்தல் உதாரணம்:- பழைய அறைகலன் ரூ.500க்கு கடனுக்கு விற்பனை விற்பனைஏட்டில் பதிவு செய்யப்பட்டது.

28. அடிப்படை	முதலின்ச் செலவு	வருவாயின்ச் செலவு
தன்மை	அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது	அடிக்கடி நிகழும் தன்மை உடையது
நோக்கம்	வருவாய் ஈட்டும் திறனை அதிகரிப்பது	வியாபாரத்தின் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வது
பயனளிப்புக் காலம்	இச் செலவின் பலன், நீண்ட காலத்திற்கு கிடைக்கும்.	நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பலன் தரக்கூடியது.
இலாபம் ஈட்டும் திறனில் ஏற்படுத்தும் விளைவு	இலாபம் ஈட்டும் திறனை அதிகரிக்கச் செய்யும்.	இலாபம் ஈட்டும் திறனை, பராமரித்து வைத்துக் கொள்ள உதவும்.
கணக்கியல் நடைமுறை	இருப்புநிலைக் குறிப்பில் சொத்து பக்கத்தில் தோன்றும்.	நேரடிச் செலவுகள் வியாபாரக் கணக்கின் பற்றுக பக்கத்திலும், மறைமுக செலவுகள் இலாபநட்டக் கணக்கின் பற்றுப் பக்கத்திலும் தோன்றும்.

29. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் 1.தேய்வு மற்றும் உராய்வு:- சாதாரணமாகவும் புலனாகும் நிலைச் சொத்தை பயன்படுத்தும் போது அதன் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அது தேய்வு மற்றும் உராய்வு என்று அழைக்கப்படுகிறது.

2.காலப்போக்கு:- காலப் போக்கு காரணமாக ஒரு சில சொத்துக்களை பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும் அவற்றின் பயன்பாட்டு நிலை குறையும்.

3.பராமரிப்பின்மை:- சொத்துகள் சரிவர பராமரிக்கப்படும் போது அச்சொத்தின் வாழ்நாள் அதிகரிக்கிறது. சொத்துக்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றால் அதிக அளவு தேய்மானத்திற்கான வாய்ப்புகள் உண்டு.

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 2X5=10

30.அ. பிழைத்திருத்தம்

எடுப்பு க/கு ப.	200	
பயணச்செலவு க/கு		200
கணைஷ் க/கு ப.	400	
ரமேஷ் க/கு		400
சம்பளம் க/கு ப.	500	
மதி க/கு		500
கட்டிடம் க/கு ப.	2700	
பழுதுபார்ப்பு க/கு		2700
மேகலா க/கு ப.	700	
கிருஷ்ணன் க/கு		700

30.ஆ. ராமசுந்தரியின் 31.12.17க்கான வியாபர க/கு

தொ.சர	2500	விற்பனை	7000
கொள்முதல்	3300	இறுதிசரக்	4000
கூலி	2700		
மொ.இலாபம்	2500		
	11000		11000

ராமசுந்தரியின் 31.12.17க்கான இ/ந க/கு

சம்பளம்	2600	மொத்த இலா	2500
		பெற்தள்ளு	2500
நிகர லாபம்	2400		
	5000		5000

இருப்புநிலைக்குறிப்பு

முதல்	52000		இயந்திரம்	52000
(+) நிகர லாபம்	2400	54400	வங்கி ரொக்கம்	6400
கடன்		8000	இறுதி சரக்	4000
		62400		62400

31.அ. இயந்திர க/கு

நா	விவரம்	தொ	நா	விவ	தொ
1.4.15	வங்கி	80000	31.12.15	தேய்	9000
	வங்கி	20000	31.3.15	கீ/இ	91000
		100000			100000
1.4.16	கீ/கொ	91000	31.3.16	தேய்	12000
			31.3.16	கீ/இ	79000
		91000			91000
1.4.17	கீ/கொ	79000	30.9.17	தேய்	9000
			30.9.17	வங்கி	50000
			(நட்டம்)	லாபநட்	20000
		79000			79000

31.ஆ.

நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20000	முதலின்ச் செலவு
புதிய பொருளை சந்தையில் அறிமுகம் செய்ய விளம்பர செலவு	நீள்பயன் வருவாயின் செலவு
தொழிற்சாலை உரிமம் புதுபித்தல்	வருவாயின் செலவு
தொழிற்சாலை வர்ணம் பூச ரூ 4000	வருவாயின் செலவு
பழைய கட்டிடம் பராமரிப்பு வண்ணம் பூசி பயன்படுத்த ஏதுவாக செலவு	முதலின் செலவு